



# TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 38]

CHENNAI, WEDNESDAY, SEPTEMBER 20, 2023  
Purattasi 3, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

## Part VI—Section 3(a)

Notifications issued by cost recoverable institutions of  
State and Central Governments.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

### CONTENTS

	JUDICIAL NOTIFICATIONS	Pages.
Insolvency Petitions .. .. .	.. .. .	78-95

## NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENT, ETC.

## JUDICIAL NOTIFICATIONS

## INSOLVENCY PETITIONS

IN THE COURT OF THE PRINCIPAL SUBORDINATE JUDGE OF NAMAKKAL

(கடித எண். 1137/2023)

(I.P. No. 9/2022)

No. VI-3(a)/74/2023.

1. S. Poonkodi, aged 43, W/o. Sivazanam, D.No. 3/30, Vadakkal Puthur, Lathuvadi Post, Mohanur Taluk, Namakkal District.

2. K. Vijayasekaran, aged 61, S/o. Kandasamy, Periya Ayyampalayam, Nallipalayam Village, Namakkal Taluk, Namakkal District.—*Petitioners*.

Versus

1. Sarasu @ Saraswathi, aged 44, W/o. Selvaraj, D.No. 3/78, Vadakkal Puthur, Lathuvadi Post, Mohanur Taluk, Namakkal District.

2. K. Subramaniam, aged 47, S/o. Kandasamy, D.No. 3/24C, Vadakkal Puthur, Lathuvadi Post, Mohanur Taluk, Namakkal District.—*Respondents*.

Notice is hereby given under Section 9 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the first respondent is Insolvent, and to vest the petition mentioned property with the Official Receiver Namakkal and to take further proceedings and the said petition stands posted to 25-09-2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*

(கடித எண். 1137/2023)

(I.P. No. 4/2022)

No. VI-3(a)/75/2023.

1. K. Karuppannan, age 50 years, S/o. Kumar, Kamarajapuram, Sendamangalam Town, Sendamangalam Taluk, Namakkal District.—*Petitioner*.

Versus

1. K. Janaki, age 43 years, W/o. Karnan, D.No. 71, Pallar Street, Kamarajapuram, Sendamangalam Town, Sendamangalam Taluk, Namakkal District.

2. M. Subbuselvan, age 26 years, S/o. Murugesan, D.No. 2/103, Pallar Street, Palappatti Village, Alanganatham, Sendamangalam Taluk, Namakkal District.

3. M. Bhuvaneshwaran, age 24 years, S/o. Murugesan, D.No.2/101, Pallar Street, Palappatti Village, Alanganatham, Sendamangalam Taluk, Namakkal District.—*Respondents*.

Notice is hereby given under Section 6 and 9 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the first respondent is Insolvent, and to vest the petition mentioned properties with Official Receiver Namakkal and the said petition stands posted to 25-09-2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*

(சுடித எண். 1137/2023)

(I.P. No. 7/2022)

No. VI-3(a)/76/2023.

Parimala, aged 40, W/o. Chinnadurai, D.No.5/114, Kottai Malaiyan Kovil Theru, Ramanathapuram Puthur, Bommasamuthiram Post, Sendamangalam Taluk, Namakkal District.—*Petitioner.*

*Versus*

1. M. Sathish, aged 35, S/o. Manivannan, D.No.5/113, Arunacha Udaiyar Theru, Ramanathapuram Puthur, Bommasamuthiram Post, Sendamangalam Taluk, Namakkal District.

2. S. Mohanapriya, aged 30, W/o. Sathish, D.No.5/113, Arunacha Udaiyar Theru, Ramanathapuram Puthur, Bommasamuthiram Post, Sendamangalam Taluk, Namakkal District.

3. Mohisha, D/o. Sathish, D.No.5/113, Arunacha Udaiyar Theru, Ramanathapuram Puthur, Bommasamuthiram Post, Sendamangalam Taluk, Namakkal District

4. Prathish, S/o. Sathish, D.No.5/113, Arunacha Udaiyar Theru, Ramanathapuram Puthur, Bommasamuthiram Post, Sendamangalam Taluk, Namakkal District

5. Valliyammai, W/o. Nallappu Udaiyar, D.No.4/72, Mariamma Kovil North Street, Koolipatti, Reddipatti Village, Sendamangalam Taluk, Namakkal District—*Respondents.*

Notice is hereby given under Section 9 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the first respondent is Insolvent, and to vest the petition mentioned property with the Official Receiver Namakkal and to take further proceedings and the said petition stands posted to 25-09-2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*

(சுடித எண். 1137/2023)

(I.P. No. 29/2021)

No. VI-3(a)/77/2023.

K. Palanisamy, aged 52, S/o. A. Kaliannan, 3/35, Vasanthapuram, Namakkal Taluk.—*Petitioner.*

*Versus*

1. M. Nalini, aged 64, W/o. Veerappan, 8/56, Chinna Veppanatham, Vasanthapuram Post, Namakkal Taluk.

2. Vanitha, W/o. Elangovan, D.No.10, Pillaiyar Koil Street, Ganesapuram, Namakkal—*Respondents.*

Notice is hereby given under Section 6 and 9 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the 1st Respondent is Insolvent, and vested the properties of the 1st respondent with the Official Receiver and the said petition stands posted to 26-09-2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*

(சுடித எண். 1137/2023)

(I.P. No. 13/2022)

No. VI-3(a)/78/2023.

K. Rajendran, aged 56, W/o. Kaliyannan, D.No. 2/87, Keerambur Village, M. Gowthaman, Namakkal Taluk, Namakkal District.—*Petitioner.*

*Versus*

1. Velanganni, aged 48, W/o. Panneerselvam, D.No.86/63, Mathakovil theru, Ganesapuram, Namakkal Town, Namakkal District.

2. P. Venkatachalam, aged 52, D.No.7/54, Lakkampalayam Post, Bothupatti Poar, Nallipalayam Village, Namakkal Taluk, Namakkal District.—*Respondents*.

Notice is hereby given under Section 9 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the first respondent is Insolvent, and to vest the petition mentioned property with the Official Receiver Namakkal and to take further proceedings and the said petition stands posted to 25-09-2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*

(சுடித எண். 1137/2023)

(I.P. No. 6/2022)

No. VI-3(a)/79/2023.

S. Ponnuvel, aged 51, S/o. T.P. Perumal, D.No. 3/79, Mariamman Kovil Thottam, Thathainangarpatti Village, Namakkal Taluk, Namakkal District.—*Petitioner*.

*Versus*

1. T.Durairaj, aged 37, s/o. Thangaraj, D.No.6/42, Sellieyayeeepalayam, Karaikurichi Post, Namakkal Taluk Town & Namakkal District.

2. P. Selladurai, aged 69, s/o. Palaniyandi, D.No.17, ICL Colony, Padaiveedu Tiruchengode Taluk, Namakkal District presently residing at Kondampattimedu, Sendamangalam Main Road, Chidamparapatti Post, Sendamangalam Taluk, Namakkal District.—*Respondents*.

Notice is hereby given under Section 6, 9 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the 1st respondent is an Insolvent, and vest the petition mentioned properties with the Official receiver, Namakkal and the said petition stands posted to 17-10-2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*

(சுடித எண். 1137/2023)

(I.P. No. 28/2021)

No. VI-3(a)/80/2023.

Saravanan, aged 45, s/o. Poosari, No. 1/240, Raja Street, Varakoor Post, Sendamanglam Taluk, Namakkal District.—*Petitioner*.

*Versus*

1. P. Mani, aged 50, s/o. Periyasamy, No.5/18, Singilipatty, L.Kanavaipatti Post, Namakkal Taluk & Namakkal District.

2. Rajaram, aged 42, S/o. Chinnusamy, No.6/38, Saalapalayam, Reddipatti Village, Sendamangalam Taluk, Namakkal District.

3. Kavitha, aged 45, w/o. Mani, No.5/18, Singilipatty, L.Kanavaipatti Post, Namakkal Taluk & Namakkal District.—*Respondents*.

Notice is hereby given under Section 6, 7, 9 & 13 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the 1st respondent is an Insolvent, and vest the petition mentioned with the Official receiver, Namakkal and the said petition stands posted to 25-09-2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*

(கடித எண். 1137/2023)

(I.P. No. 7/2020)

No. VI-3(a)/81/2023.

Jeganathan, aged 64, S/o. Kuppusamykonar, D.No. 5/103, Muthugapatti, Sendamangalam Main Road, Sendamangalam Taluk, Namakkal District.—*Petitioner.*

*Versus*

1. Palanivel Murugan Finance rep by its Managing Partner Sampath, aged 55, S/o. not known, No. 70, Line Theru, Namakkal Town, Namakkal Taluk & Namakkal District.
2. K. Selvaraj, aged 55, S/o. Kannan, Muthugapatti, Main Road, Sendamangalam Taluk, Namakkal District.
3. Vijayan Finance rep by its Managing Patner, Lakshmi Vilas Bank Backside, Kalangani, Namakkal Taluk, Namakkal District.
4. Prabhu, aged 48, S/o. not known, K.A.R.Complex, Velan Driving School, H.D.F.C. Bank Opposite, Salem Road, Namakkal Town, Namakkal Taluk & Namakkal District.
5. Alex, S/o. Periyasamy, Jawahar Transport, aged 30, Sendamangalam Main Road, Muthugapatti, Sendamangalam Taluk, Namakkal District.
6. Singan, aged 48, S/o. not known, Santhiya Photo Shop, Periya Ther nilayam Near, Akkiyampatti, Sendamangalam Taluk, Namakkal District.
7. Govindarajan, aged 63, S/o. Venkatachalam, D.No. 5/141, Nadaiyan Thottam, Konan Kuttai Near, Kattanachampatti, Rasipuram Taluk, Namakkal District.
8. Lakshmi Vilas Bank rep by its Branch Manager, Muthugapatti, Sendamangalam Taluk, Namakkal District.—*Respondents.*

Notice is hereby given under Section 10 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the 1st petitioner is an Insolvent, and vest the petition mentioned the schedule Property and the said petition stands posted to 25-09-2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*

(கடித எண். 1137/2023)

(I.P. No. 23/2019)

No. VI-3(a)/82/2023.

கலைச்செல்வி, வயது 45, த/பெ. பழனியாண்டி, க.எண் 133, கணேசபுரம் புதுத்தெரு, நாமக்கல் டவுன்.

*எதிராக*

1. பழனிச்சாமி, வயது 65, தகப்பனார் பெயர் தெரியவில்லை, அழகு நகர், திருச்சி ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண் 9865709809).
2. மல்லிகா, வயது 55, க/பெ செல்வராஜ், அழகு நகர், திருச்சி ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண் 7010744701).
3. முத்துசாமி, வயது 60, தகப்பனார் பெயர் தெரியவில்லை, சக்தி பேக்கரி சந்து, நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் பங்க் அருகில், பரமத்தி ரோடு, நாமக்கல். (மொபைல் எண். 9443387852).
4. தமிழரசி, வயது 55, கணவர் பெயர் தெரியவில்லை, விநாயகா கிளாஸ் ஓர்க்ஸ், நேதாஜி சிலை எதிரில், நாமக்கல் டவுன். (மொபைல் எண் 8667478493).
5. தேவராஜன், வயது 50, தகப்பனார் பெயர் தெரியவில்லை, சாஸ்தா ஜுவல்லரி, போலீஸ் ஸ்டேஷன் அருகில், திருச்சி ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9443388896).
6. சுதாகர், வயது 40, தகப்பனார் பெயர் தெரியவில்லை, ஸ்ரீராம் அவென்யூ, திருச்சி ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9443941510).

7. நடராஜன், வயது 60 தகப்பனார் பெயர் தெரியவில்லை, லட்சுமி நகர், போஸ்டல் காலனி, கிரீன்பார்க் பள்ளி அருகில், நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9994819674).
8. சுப்பிரமணி, வயது 60, மனைவி பெயர் தேவிகா, இயி காலனி, ஏடிசி பணிமனை சந்து, பரமத்தி ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9940761987).
9. தேவிகா, கணவர் பெயர் சுப்பிரமணி, வயது 55, இயி காலனி, ஏடிசி பணிமனை சந்து, பரமத்தி ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9940761987).
10. ஹேமா, வயது 35, தகப்பனார் பெயர் தெரியவில்லை, இயி காலனி, பரமத்தி ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9940761987).
11. R.V.P. ராமன், வயது 50, தகப்பனார் பெயர் தெரியவில்லை, ஆர்.வி.பி. ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர், ஓயின் ஷாப் அருகில், கொண்டிசெட்டிபட்டி, மோகனூர் ரோடு, நாமக்கல். (மொபைல் எண். 9443384865).
12. செல்லப்பாண்டி, வயது 55, தகப்பனார் பெயர் தெரியவில்லை, ட்ரான்ஸ்போர்ட் தொழில், கொண்டிசெட்டிபட்டி, மோகனூர் ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9843185172).
13. கோபிநாத், வயது 35, தகப்பனார் பெயர் தெரியவில்லை, நவனி, இடையப்பட்டி, புதுச்சத்திரம், நாமக்கல் தாலுக்கா. (மொபைல் எண். 9566413404).
14. ஆர் கே எஸ். பழனிச்சாமி, வயது 35, தகப்பனார் பெயர் சருவமலை, கணேசபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9443281283).
15. ஆர் கே எஸ். சேகர், வயது 48, தகப்பனார் பெயர் சருவமலை, கணேசபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9442015539).
16. ஆர் கே எஸ். செல்வராஜ், வயது 43, தகப்பனார் பெயர் சருவமலை, கணேசபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9443471764).
17. தனபால், வயது 40, C/o. ஆர் கே சேகர், கணேசபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9942575570).
18. நித்யா, வயது 35, கேர் ஆப். ஆர்.பி.எஸ். பழனிச்சாமி, தில்லைபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9442326637).
19. ராகினி, வயது 60, கணவர் பெயர் ஜெயபால், கணேசபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9790155524).
20. சேகர், தகப்பன் பெயர் தர்மலிங்கம், கணேசபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9445878329).
21. அமுதா, வயது 60, கணவர் பெயர் கோபால், கணேசபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9843776644).
22. சீனிவாசன், வயது 62, தகப்பனார் பெயர் தெரியவில்லை, 5/365, முல்லை நகர், மோகனூர் ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9443893820).
23. விஜயலட்சுமி, வயது 38, கணவர் பெயர் செந்தில், புதன்சந்தை, நாமக்கல் தாலுகா. (மொபைல் எண். 9094046599).
24. இந்திராணி, வயது 55, கணவர் பெயர் ராமசாமி, புதன்சந்தை, சேலம் ரோடு, நாமக்கல் தாலுகா. (மொபைல் எண். 9788486206).
25. சுசீலா, வயது 67, தகப்பனார் பெயர் தெரியவில்லை, தேவி கடை அருகில், கல்லறை தெரு, கணேசபுரம், திருச்சி ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9788486206).
26. ரகுபதி, வயது 35, த/பெ. நாச்சிமுத்து, கல்லறை தெரு, நாச்சி காமப்பவுண்ட், ரமேஷ் தியேட்டர் பின்புறம், திருச்சி ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9791333435).
27. சுமதி, வயது 55, தகப்பனார் பெயர் தெரியவில்லை, ஜெய நகர், திருச்சி ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9500545161).
28. சேகரன், வயது 57, தகப்பனார் பெயர் தெரியவில்லை, முதலைப்பட்டி புதூர், சேலம் ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 8973422777).
29. கண்ணகி, வயது 55, தகப்பனார் பெயர் வாங்கிலிக் கவுண்டர், க.எண். 3/155/59, ராமாபுரம் புதூர் மெயின் ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9677743616).
30. பாப்பு, வயது 72, கணவர் பெயர் சுப்பராயன், கணேசபுரம், தமிழ் மன்ற தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 97912005002).
31. சரோஜா, வயது 47, கணவர் பெயர் பாலகிருஷ்ணன், தமிழ் மன்ற தெரு, கணேசபுரம், நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9944925235).
32. புனிதா, வயது 55, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கணேசபுரம், இரண்டாவது தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9790979474).

33. மல்லிகா, வயது 55, தகப்பனார் பெயர் தெரியவில்லை, பி.ஆர்.எஸ். அப்பார்ட்மெண்ட், எழில் அரசு மருத்துவமனை அருகில், சிவஞானம் தெரு, கணேசபுரம், நாமக்கல் டவுன். (மொபைல் எண் 9489043020).
34. கோபி, வயது 35, தகப்பனார் பெயர் நடேசன், கங்கா நகர், துறையூர் ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 8903598680).
35. பழனிச்சாமி, தகப்பனார் பெயர் தெரியவில்லை, வயது 45, ஈச்சவாரி, பெருமாள்பட்டி அஞ்சல், சேந்தமங்கலம் தாலுக்கா. (மொபைல் எண். 9600670079).
36. மணி, வயது 50, தகப்பனார் பெயர் தெரியவில்லை, பெருமாள்பட்டி, துறையூர் ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9543593897).
37. விஜய், வயது 40, தகப்பனார் பெயர் தெரியவில்லை, நாச்சி ரயில் ரியல் எஸ்டேட் ஆபிஸ், லதா கண் மருத்துவமனை சந்து, துறையூர் ரோடு, நாமக்கல். (மொபைல் எண். 9842720496).
38. ரமேஷ், வயது 38, தகப்பனார் பெயர் தெரியவில்லை, பங்களா கம்பவுண்ட், ரவி பில்லிங் இரண்டாவது மாடி, திருச்சி ரோடு, நாமக்கல் டவுன் (மொபைல் எண். 8072636242).
39. Dr. அன்பு மலர், வயது 45, கணவர் பெயர் சுரேஷ், நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மோகனூர் ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 8012516213).
40. சங்கீதா, வயது 35, கணவர் பெயர் விஜி, பவிளம் ரெஸ்டாரன்ட், ஆண்டவர் பெட்ரோல் பங்க் அருகில், திருச்சி ரோடு, நாமக்கல் டவுன் (மொபைல் எண். 9677621550).
41. மாரப்பன், வயது 65, தகப்பனார் பெயர் தெரியவில்லை, ஈஸ்வரன் வே பிரிட்ஜ் ரோட்டரி பில்லிங் எதிரில், திருச்செங்கோடு ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9150022553).
42. E.r. அன்பழகன், வயது 55, தகப்பனார் பெயர் தெரியவில்லை, பயர் ஸ்டேஷன் அருகில், பெரியப்பட்டி ரோடு, சந்தப்பேட்டை புதூர், நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9442233765).
43. பாலு, வயது 65, தகப்பனார் பெயர் தெரியவில்லை, நாவல் நகர், மோகனூர் ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 8778108979).
44. புனிதா, வயது 55, கணவர் பெயர் நடேசன், சர்ச் வீதி, கணேசபுரம், துறையூர் ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 6374447442).
45. ஆர்.வி.பி. செல்வி, வயது 50, தகப்பனார் பெயர் தெரியவில்லை, இன்பசேகரன் மருத்துவர் வீடு அருகில், கணேசபுரம், திருச்சி ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9443420947).
46. பாஸ்கர், வயது 40, டிரான்ஸ்போர்ட் தொழில், தகப்பனார் பெயர் தெரியவில்லை, கொண்டிசெட்டிபட்டி, மோகனூர் ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9443536819).
47. சண்முகம், வயது 55, தகப்பனார் பெயர் தெரியவில்லை, ரயில்வே மேம்பாலம் அருகில், துறையூர் ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9443734249).
48. கே ஜி பொன்னுசாமி, வயது 60, தகப்பனார் பெயர் தெரியவில்லை, இந்து டிரான்ஸ்போர்ட் தொழில், மெயின் ரோடு, வேட்டாம்பட்டி அஞ்சல். நாமக்கல் தாலுக்கா (மொபைல் எண். 6381210067).
49. புவனேஸ்வரி, வயது 43, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கல்வி உலகம் கடை, பரமத்தி ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9942444235).
50. சுமதி, வயது 35, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கருப்பனார் கோவில் வீதி, கணேசபுரம், நாமக்கல் டவுன். (மொபைல் எண். 8870712751).
51. பிரேமலதா, வயது 55, கணவர் பெயர் ரகுநாதன், ஆண்டவர் நகர், திருச்சி ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9942879948).
52. ரவி, வயது 35, தகப்பனார் பெயர் தெரியவில்லை, சித்ரா கிளினிக் அருகில், மருந்து கடை, மாருதி நகர், நாமக்கல் டவுன். (மொபைல் எண். 8667589788).
53. வேலு, வயது 35, தகப்பனார் பெயர் தெரியவில்லை, எலக்ட்ரீசியன் புதுத்தெரு, கணேசபுரம் நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9442958980).
54. சுந்தரம், வயது 70, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கணேசபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9443334686).
55. சுகுணா, வயது 40, தகப்பனார் பெயர் தெரியவில்லை, 1/72, கிழக்கு தெரு, பவித்திரம், சேந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம். (மொபைல் எண். 7598588966).
56. கனகராஜ், வயது 60, தகப்பனார் பெயர் தெரியவில்லை, ஏடிசி பணிமனை எதிரில், பரமத்தி ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9443232109).

57. நாகராஜ், வயது 35, தகப்பனார் பெயர் தெரியவில்லை, இரும்பு கடை, ஈ.பி. காலனி, பரமத்தி ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண் 944378614).
58. சசிகலா, வயது 35, தகப்பனார் பெயர் தெரியவில்லை, பொய்யேரிக்கரை ரோடு, பரமத்தி ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண் 9087538707).
59. மணி, வயது 60, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கோல்டன் பேலஸ் ஹோட்டல் அருகில், தில்லை நகர், திருச்சி ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண் 9245800707).
60. செல்வகுமார், வயது 40, தகப்பனார் பெயர் தெரியவில்லை, காவேட்டிபட்டி செல்வா டவர், பரமத்தி மெயின் ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண் 9843098699).
61. நிர்மலா, வயது 55, பழனிச்சாமி, கணேசபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண் 9443374067).
62. பழனிச்சாமி, வயது 60, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கணேசபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண் 9487474067).
63. ராணிகுந்தரம், வயது 60, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கணேசபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண் 9965726382).
64. கமலம், வயது 65, தகப்பனார் பெயர் தெரியவில்லை, அண்ணா நகர் பஸ் ஸ்டாப், துறையூர் ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண் 9442142661).
65. ஹாருண், வயது 35, முனமதியர், நகராட்சி அலுவலகம், திருச்செங்கோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண் 9677865999).
66. சாந்தி, வயது 55, கணவர் பெயர் மா.மு. பாண்டியன், திருச்சி ரோடு, பங்களா கம்பவுண்ட், நாமக்கல் டவுன். (மொபைல் எண் 9994049194).
67. வசந்தா, வயது 35, தகப்பனார் பெயர் தெரியவில்லை, தமிழ்மன்ற தெரு, கணேசபுரம், நாமக்கல் டவுன். (மொபைல் எண் 9715491712).
68. சரவணகுமார், வயது 50, தகப்பனார் பெயர் தெரியவில்லை, நர்மதா பிராய்லர் எதிரில், பொய்யேரிக்கரை ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண் 9942718455).
69. மலர், வயது 48, தகப்பனார் பெயர் தெரியவில்லை, அரசு மருத்துவமனை செவிலியர், மோகனூர் ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் மாவட்டம். (மொபைல் எண் 9443893362).
70. செல்வராஜ், வயது 50, மனைவி பெயர் லதா. கொண்டிசெட்டிபட்டி, மோகனூர் ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண் 9894744130).
71. சக்திவேல், வயது 50, தகப்பனார் பெயர் தெரியவில்லை, லாரி தொழில் காவேட்டிபட்டி, குப்பம்பாளையம் ரோடு, நாமக்கல் தாலுகா. (மொபைல் எண் 9715491712).
72. வேலுமணி, வயது 55, பெருந்துறை டவுன், நுரையீரல் சிறப்பு மருத்துவமனை மருத்துவர், பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்.
73. K.C.S. சுந்தராஜ், வயது 48, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கொண்டிசெட்டிபட்டி, மோகனூர் ரோடு. (மொபைல் எண். 9442015537).
74. பூங்கொடி, வயது 74, ராணி கவரிங்ஸ், மெயின் ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண் 9715491712).
75. மணி, வயது 55, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கணேசபுரம் 2வது தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9715491712).
76. ரவி, சிவ சக்தி பெட்ரோல் பங்க் அருகில் உள்ள டிக்கடை, திருச்சி ரோடு, நாமக்கல் டவுன்.
77. கேபிள் ரவி, வயது 50, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கருப்பனார் கோவில் தெரு, கணேசபுரம், நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9715491712).
78. சேகர், வயது 60, ட்ரெய்லர் பாடிபில்டர், துறையூர் ரோடு, கங்கா நகர், நாமக்கல் டவுன். (மொபைல் எண் 9226661300).
79. செல்வி, வயது 65, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கணேசபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9787670254).
80. செல்வி, வயது 40, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கருப்பனார் கோவில் தெரு, கணேசபுரம், நாமக்கல் டவுன்.
81. இந்திராணி, வயது 60, கணவர் பெயர் ராமநாதன், சந்தைப்பேட்டை புதூர், நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9442702588).
82. விஜயா, வயது 55, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கணேசபுரம், நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9418089992).
83. தனம், வயது 60, கணவர் பெயர் ராமையா, எஸ்.ஐ.சி. அலுவலர், கணேசபுரம், நாமக்கல் டவுன்.
84. ஜெயலட்சுமி, வயது 60, கணவர் பெயர் லேட். சுப்பா ரெட்டி, கணேசபுரம் புதுத்தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 7845226840).



85. வனிதா, வயது 40, கணவர் பெயர் பழனிசாமி, கணேசபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 96008244077).
86. சுகன்யா, வயது 35, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கணேசபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 96008244077).
87. தமிழ் மொழி, வயது 35, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கணேசபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9552256340).
88. செல்லம் முருகேஷ், வயது 45, தகப்பனார் பெயர் தெரியவில்லை, அண்ணா நகர், ரெட்டிபட்டி அஞ்சல், சேந்தமங்கலம், வட்டம், நாமக்கல் மாவட்டம். (மொபைல் எண். 9442273090).
89. மீனாட்சி, வயது 58, தகப்பனார் பெயர் தெரியவில்லை, நாராயணன் கம்பவுண்ட், ரமேஷ் தியேட்டர் சந்து, திருச்சி ரோடு, கணேசபுரம், நாமக்கல் தாலுக்கா. (மொபைல் எண். 8056649470).
90. சரோஜா, வயது 55, கூலிப்பட்டி ஆலமரம் அருகில், சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம். (மொபைல் எண் 9159392576).
91. ஜெயராமன், வயது 55, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கூலிப்பட்டி ஆலமரம் அருகில், சேந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம். (மொபைல் எண் 9159382576).
92. அரசாமி, வயது 60, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கூலிப்பட்டி ஆலமரம் அருகில், சேந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம். (மொபைல் எண். 9159382576).
93. கனகா, வயது 50, கணவர் பெயர் சாமிநாதன், கல்லறை தெரு, திருச்சி ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9842768233).
94. பாப்பு, வயது 50, தகப்பனார் பெயர் தெரியவில்லை, வளையப்பட்டி பிரிவு ரோடு, வளையப்பட்டி அஞ்சல், மோகனூர் வட்டம்.
95. ஜோதி, வயது 45, கணவர் பெயர் சண்முகம், இயி காலனி, ஏடிசி பணிமனை சந்து, பரமத்தி ரோடு, நாமக்கல் டவுன்.
96. சிவா, வயது 40, கணேசா பால் பண்ணை உரிமையாளர், புது தெரு, கணேசபுரம் நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9842499489).
97. இஸ்ஹாக், வயது 60, தகப்பனார் பெயர் தெரியவில்லை, புது தெரு, கணேசபுரம், நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9047030713).
98. மகேஷ், வயது 35, கணவர் பெயர் டேவிட், நிவேதா பியூட்டி பார்லர், மாதாகோவில் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9489567045).
99. தேவராஜ், வயது 50, தகப்பனார் பெயர் தெரியவில்லை, எஸ்ஏபி டயர் கடை, சேலம் ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9843278900).
100. சுரேஷ், வயது 40, தகப்பனார் பெயர் தெரியவில்லை, ஐயப்பன் கோவில் எதிரில், மோகனூர் ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9791262006).
101. தனம், வயது 55, கணேசபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன்.
102. பழனிச்சாமி, வயது 60, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கிரீன் உரிமையாளர் துறையூர் ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 8148759954).
103. தனபாக்கியம், வயது 55, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கணேசபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 7708389477).
104. சங்கர், வயது 45, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கணேசபுரம் புதுத் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9884892119).
105. ரமேஷ் குமார், வயது 40, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கணேசபுரம், திருச்சி ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண் 9443420947).
106. நளினி, வயது 60, தகப்பனார் பெயர் தெரியவில்லை, தேவி கடை அருகில், கல்லறை தெரு, கணேசபுரம், நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9578437744).
107. லோகநாதன், வயது 40, தகப்பனார் பெயர் தெரியவில்லை, கேஎஸ் என்டர்பிரைசஸ், நகராட்சி பில்டிங் பதில் பரமத்தி ரோடு, நாமக்கல் டவுன்.
108. ரவி, வயது 48, தகப்பனார் பெயர் நடேசன், 5/713, அழகு நகர், திருச்சி ரோடு, நாமக்கல் டவுன்.
109. சுதாகர், வயது 40, கோவிந்தசாமி, 2/324, முதலைப்பட்டி புதூர், நாமக்கல் டவுன்.

110. நிதி பைனான்ஸ் பை அதன் நிர்வாக பங்குதாரர் துரைசாமி, துரைசாமி குடோன் மாடி, திருச்செங்கோடு ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 8883374447).

111. ஸ்ரீ சிவா பைனான்ஸ் அதன் நிர்வாக பங்குதாரர், தலப்பாக்கட்டு பிரியாணி கடை மாடி, மோகனூர் ரோடு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 8072174110).

112. தங்கமயில் பைனான்ஸ் அதன் நிர்வாக பங்குதாரர், கூளையாப்பிள்ளை பாத்திர கடை சந்து, மெயின் ரோடு, நாமக்கல் டவுன்.

113. பெரியசாமி, வயது 60, செளராஷ்ட்ரா திருமண மண்டபம் எதிரில், நந்தவன தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9443915913).

114. கோபிநாத், வயது 40, தந்தை பெயர் கந்தசாமி, க.எண். 68, 2வது தெரு, கணேசபுரம், நாமக்கல் டவுன்.

115. கே. அருண், வயது 38, தகப்பன் பெயர் காளியண்ணன், 7/83, கிழக்கு தெரு, நல்லிபாளையம், நாமக்கல் டவுன்.

116. பி. கார்த்திகேயன், வயது 40, தகப்பன் பெயர் பெரியகண்ணன், நாச்சி ரியல் எஸ்டேட் அலுவலகம், லதா கண் மருத்துவமனை அருகில், துறையூர் ரோடு, நாமக்கல் டவுன்.

117. டி. சரோஜா, வயது 47, கணவர் பெயர் பாலகிருஷ்ணன், தமிழ்மன்ற தெரு, கணேசபுரம், நாமக்கல் டவுன்.

118. பிரகாஷ், வயது 37, மனைவி பெயர் ஹம்சா, க.எண். 136, கணேசபுரம், நாமக்கல் டவுன்.

119. நிர்மலா, வயது 48, கணவர் பெயர் பொன்னுசாமி, க.எண். 48, கணேசபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன்.

120. பொன்னுச்சாமி, வயது 55, தகப்பனார் பெயர் நல்லி கவுண்டர், 145, கணேசபுரம் முதல் தெரு, நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9443364995).

121. மலர்கொடி, வயது 40, கணவர் பெயர் குணசேகரன், க.எண். 133, புது தெரு, கணேசபுரம், நாமக்கல் டவுன். (மொபைல் எண். 9443536819).

Notice is hereby given under section 10 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the Petitioner is an Insolvent, and to vest the petition mentioned properties with Official Receiver Namakkal and the said petition stands posted to 13th October 2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
Principal Subordinate Judge.

(கடித எண். 1137/2023)

(I.P. No. 26/2021)

No. VI-3(a)/83/2023.

1. Nagarajan. aged 35, S/o. Rangasamy, D.No. 4/94, Sellipalayam South Theru, Devarayapuram, Sendamangalam Taluk, Namakkal District—*Petitioner*

*Versus*

1. Poovarasam, aged 38, S/o. Pushparaju, D.No. 5/84, North Street, Sellipalayam, Devarayapuram, Sendamangalam Taluk, Namakkal District.

2. Paramasivam, aged 45, S/o. Periyasamy D.No. 1/98, Rajaveethi, Sellipalayam, Devarayapuram, Sendamangalam Taluk, Namakkal District.

3. Surendar, aged 32. S/o. Srinivsan, D.No. 4/90, South Veethi, Sellipalayam, Devarayapuram, Sendamangalam Taluk, Namakkal District.

4. Selvakumar, aged 32, S/o. Thangarasu, D.No. 6/87, Melamedu, Vaithyanathapuram Theru, Kavakkarapatti, Sendamangalam, Taluk, Namakkal District.

5. Pragatheeswaran, aged 35, S/o. Arumugam, D.N. 4/790, South Veethi, Sellipalayam, Devarayapuram, Sendamangalam Taluk, Namakkal District.

6. Danam, aged 68, W/o. Natesan, D.No. 4/163, South Veethi, Sellipalayam, Devarayapuram, Sendamangalam Taluk, Namakkal District.

7. Santhi, aged 40, W/o. Varatharaj, D.No. 2/118, Muttanchetti Road, Devarayapuram, Sendamangalam Taluk, Namakkal District.

8. Sivakumar, aged 45, W/o. Subbaiya, D.No. 1/95, Rajaveethi, Devarayapuram, Sendamangalam Taluk, Namakkal District.
9. R. Padmanabhan, aged 40, S/o. Rangasamy, D.No. 4/90, South Veethi, Devarayapuram, Sendamangalam Taluk, Namakkal District.
10. Suguna, aged 37, W/o. Ramachandran, D.No. 4/76, South Veethi, Devarayapuram, Sendamangalam Taluk, Namakkal District.
11. Gopalakrishnan, aged 40, S/o. Kandasamy, D.No. 1/70, Rajaveethi, Devarayapuram, Sendamangalam Taluk, Namakkal District.
12. Rajendran, aged 42, S/o. Muthusamy, D.No. 1/64, Rajaveethi, Devarayapuram, Sendamangalam Taluk, Namakkal District.
13. Dhanasekaran, aged 33, S/o. Devarajan, D.No. 4/15, Main Road, Sellipalayam, Devarayapuram, Sendamangalam Taluk, Namakkal District.
14. Senthikumar, aged 39, S/o. Kannathasan, D.No. 5/126, North Thottam, Sellipalayam, Devarayapuram, Sendamangalam Taluk, Namakkal District.
15. Chitra, W/o. Gurusamy, South Veethi, Sellipalayam, Devarayapuram, Sendamangalam Taluk, Namakkal District.
16. M. Murugantham, aged 36, S/o. Manikkam, D.No. 36, D.No. 4/84, South Vethi, Sellipalayam, Devarayapuram, Sendamangalam Taluk, Namakkal District.
17. Sri Ram Transpost Finance & Co Lted rep by its Branch Manager, D.No. 78/1, CSM Complex 1st Floor, Pon Nagar, Salem Road, Namakkal Town—*Respondent's*

Notice is hereby given under section 10 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the Petitioner/Debtor is an Insolvent, and vest the petition mentioned the "B" Shedule properties with the Official Receiver and the said petition stands posted to 13th October 2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*

(சுடித எண். 1137/2023)

(I.P. No. 13/2021)

No. VI-3(a)/84/2023.

N. Muthammal, aged 63 Years, W/o. Nallappan, D.No. 2/75, Kuttakadu, Nadu Tholur, Mohanur Taluk, Namakkal District—*Petitioner*

*Versus*

1. Karuppannan, aged 75, S/o. Kaliyannan, D.No. 2/205, Kanthapuri, Thuraiyur Main Road, Reddypatti Village and Post, Senthamangalam Taluk, Namakkal District.
2. Valarmathi, aged 50, W/o. Elangovan, D/o. Karuppannan, D.No. 124, 1st Street, Ganeshapuram, Namakkal (Town & Taluk), Namakkal District.
3. Bharathi, aged 25, S/o. Elangovan, D.No. 124, 1st Street, Ganeshapuram, Namakkal (Town & Taluk), Namakkal District.—*Respondents*

Notice is hereby given under Section 6 and 9 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the 1st Respondent is Insolvent, and vested the properties of the 1st respondent with the Official Receiver, Namakkal and the said petition stands posted to 13th October 2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*

(சுடித எண். 1137/2023)

(I.P. No. 11/2021)

No. VI-3(a)/85/2023.

Navaladi, aged 44 Years, S/o. Marappan, D.No.6/108, Chinnathambipalayam, Komaripalayam Post, Mohanur Taluk, Namakkal District.—*Petitioner*

*Versus*

1. Mekala, aged 41 years W/o. Dhandapani, Ganeshapuram, Manapalli Post, Present Mohanur Taluk, Paramathi velur Taluk, Namakkal District.

2. Karthikeyan, aged 34, Years S/o. Kalyanasundaram, Flat S2, 85, Thiruvalluvar Street, Thambaram Town, Thambaram Taluk, Kancheepuram District.—*Respondents*

Notice is hereby given under Section 6 and 9 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the 1st Respondent is Insolvent, and the said petition stands posted to 25th September 2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*

(சுடித எண். 1137/2023)

(I.P. No. 20/2020)

No. VI-3(a)/86/2023.

Gopinath, aged 33, son of Ponnusamy, D.No. 4/39C Vellalapatty, Aandaapuram, Namakkal Taluk and Namakkal District.—*Petitioner.*

*Versus*

1. Balasubramanian, aged 50, Son of Late, Rasu D.No.6/286, Trichy Main Road, Namakkal Taluk and Namakkal District.

2. Kiran, aged 21, son of Balasubramanian, D.No.6/286, Trichy Main Road, Namakkal Taluk and Namakkal District.

3. Mohan Arunagiri aged 48, Son of Late Rasu, D.No.7/98, Aliyapuram Thenpaguthi, Elurpatty Village Majra, Thottiyam Taluk and Trichy District.

4. Sagunthala aged 70, Son of Late. Rasu, D.No.7/98, Aliyapuram Thenpaguthi, Elurpatty Village Majra, Thottiyam Taluk and Trichy District.

5. Sekar aged 45 years Son of Rasu, D.No. 6/94, North Street Elurpatty Village Majra, Thottiyam Taluk, and Trichy District.

6. Dhanalakshmi 56 years wife of Kamalraj, D.No. 6/94, North Street, Elurpatty Village Majra, Thottiyam Taluk, and Trichy District.—*Respondents.*

Notice is hereby given under Section 9 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the 1st Respondent as on Insolvent, and to vest the petition mentioned properties with Official Receiver Namakkal and the said Petition stands posted to 29th September 2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*

(சுடித எண். 1137/2023)

(I.P. No. 30/2020)

No. VI-3(a)/87/2023.

M. Devarasu, aged 57, S/o. Muthusamy, Indhira Nagar, Mohanur Road, Namakkal Town, Taluk and District.—*Petitioner*

*Versus*

1. Shanthi, aged 41, W/o. Subramanian, No. 1/85, North Street, Kondichettipatty Village, Sendamangalam Taluk, Namakkal District.

2. Palaniappan, aged 63, D.No.3/29, Kavettipatti, Vallipuram Post, Namakkal Taluk, and District.

3. Dhanalakshmi, aged 61, W/o. Ponnusamy, D.No. 1/65, Kavettipatti, Vallipuram Post, Namakkal Taluk, Namakkal District.—*Respondents*

Notice is hereby given under Section 6 and 9 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the first respondent is Insolvent, and to vest the petition mentioned properties with Official Receiver Namakkal and the said petition stands posted to 6th November 2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge,*

(சுடித எண். 1137/2023)

(I.P. No. 28/2019)

No. VI-3(a)/88/2023.

1. P. Kumar, aged 48, S/o. Palaniyandigounder, Ponnammapputhur, Pattathaiyankuttai, Sendamangalam Taluk, Namakkal District.

2. K. Deepa, aged 40, W/o. P. Kumar, Ponnammapputhur, Pattathaiyankuttai, Sendamangalam Taluk, Namakkal District.

3. K. Sabarikumar, aged 23, S/o. P. Kumar, Ponnammapputhur, Pattathaiyankuttai, Sendamangalam Taluk, Namakkal District.—*Petitioners*.

*Versus*

1. Sri Ram Finance, Pon Nagar, Salem Road, Namakkal Town & Taluk, Namakkal District.

2. New Vasantham Finance, D.No. 246-1, Jeyam Hospital Down Floor, Salem Road, Corner, Namakkal Town & Taluk, Namakkal District.

3. Sakthi Finance, Oriental Bank Opposite, S.P. Puthur, Paramathi Road Namakkal Town & Taluk, Namakkal District.

4. Gayathri Finance, D.No. 6/154, III S.K. Complex, Andavar Bank Near, Trichy Road, Namakkal Town & Taluk, Namakkal District.

5. Vadivelu Finance, R.R. Towers Near, Paramathi Road, Namakkal Town & Taluk, Namakkal District.

6. Sri Sai Finance, Alazhabath Bank Opposite, R.R. Towers Paramathi Road, Namakkal Town & Taluk, Namakkal District.

7. Krishna Finance, Partner Subramani, K.V. B. Bank, Melpuram, Mohanur Town, Mahanur Taluk, Namakkal District.

8. Amman Automobiles, Mahalakshmi Complex Near, Muthalapatti Palam Near, Muthalapatti Post, Namakkal Taluk, Namakkal District.

9. Palanisamy, aged 55, S/o. Marappagounder, Mariamman Kovil Theru, Kuppanaickanur, Pattathaiyankuttai, Sendamangalam Taluk, Namakkal District.

10. Tamilarasu, aged 40, S/o. Duraisamy, Udaiyar Theru, Pottanam Village, Sendamangalam Taluk, Namakkal District.

11. K. Kumar, aged 52, S/o. Kumarasamy, Kuppanaickanur, Pattathaiyankuttai, Sendamangalam Taluk, Namakkal District.

12. P. Kathiresan, aged 42, D.No.1/158, Singalathottam, Naruvalur, Nagammal Kovil, Thaligal Post, Namakkal Taluk, Namakkal District.

13. Senthilkumar, aged 48, D.No.1/158, Singalathottam Naruvalur, Nagammal Kovil, Thaligai Post, Namakkal Taluk, Namakkal District.

14. Sekar, aged 41, K.P.R. Thirumana Mandapam Opposite, Smart Phones Melpuram, Kavingar Ramalingam Theru, Namakkal Town & Taluk, Namakkal District.

15. R. Shanmugam, aged 55, O. D.No.54B, New D.No. 294, Near Green Park, School, Thiruvalluvar Colony, Namakkal Town & Taluk, Namakkal District—*Respondents*.

Notice is hereby given under Section 10 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the Petitioner as Insolvent, and to vest the petition mentioned the schedule properties with the Official Receiver and the said petition stands posted to 13th October 2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*

(சுடித எண். 1137/2023)

(I.P. No. 55/2021)

No.VI-3(a)/89/2023.

N. Eswaran, aged 55, S/o. Nachimuthu, No.1/253, Pappinaickenpatty Post, Namakkal Taluk, Namakkal District—*Petitioner*

*Versus*

1. P. Selvakumar, aged 40, S/o. Palanihsamy, Taluk, Namakkal District.

2. Hemalatha, aged 39, W/o. P. Selvakumar, both are residing at No. 1/107, Kandampalayam, Konur Village and Post, Namakkal Taluk—*Respondents*

Notice is hereby given under Section 6 and 9 of the Provincial Insolvency Act, that the Petitioner has filed an Insolvency petition to adjudge the 1st Respondent is Insolvent, and vested the properties with the Official Receiver and the said petition stands posted to 25th September 2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*

(சுடித எண். 1137/2023)

(I.P. No. 21/2020)

No.VI-3(a)/90/2023.

K. Krishnamoorthy, aged 50, S/o. Karuppannan, No. 3/92, Chinna Thaligai Village, Namakkal Taluk, Namakkal District—*Petitioner*

*Versus*

1. S. Ramachandran, aged 50, S/o. Late Srinivasan,

2. S.R. Ragavi, aged 19, S/o. S. Ramachandran, both are residing at D.No. 265A1, Mullai Nagar, A.S. Pettai, Namakkal Town, Namakkal District.

3. Ponnusamy, aged 60, S/o. Ramasamy, D.No.67A, Pillaiyar Kovil Street, Tiruchengode Road, Namakkal Town, Namakkal Taluk, Namakkal District—*Respondents*.

Notice is hereby given under section 9 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the 1st and 2nd respondent are insolvent and to vest the petition mentioned properties with Official Receiver Namakkal and the said petition stands posted to 29th September 2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*

(கடித எண். 1137/2023)

(I.P. No. 23/2021)

No.VI-3(a)/91/2023.

P. Rajkumar, aged 41, S/o. Late. Ponnusamy 59, Pannakadu, Vaalaraigate, Indhira Nagar, Tiruchengode Taluk and Namakkal District—*Petitioner*

*Versus*

1. K. Jeganathan, aged 53, D/o. Kandhasamy Gounder, D.No. 2/81, Kudi Theru, Selliyamman Kovil Theru, Ernapuram Post, Namakkal Taluk, Namakkal District.

2. S. Muthulakshmi, aged 59, W/o. M. Subramani, D.No. 2/17, Karattukaddu, Thindamangalam Post, Namakkal Taluk and District.—*Respondents*

Notice is hereby given under section 9 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the 1st respondent as an Insolvent and to vest the petition mentioned properties with Official Receiver Namakkal and the said petition stands posted to 11th October 2023

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*

(கடித எண். 1137/2023)

(I.P. No. 33/2022)

No.VI-3(a)/92/2023.

Babu, aged 44, S/o. Thandavan, Ryot and doing Lorry Business, Ganapathi Palayam, Manappalli Post, Mohanur Taluk and Namakkal District.—*Petitioner*

*Versus*

1. Ponnalagan, aged 47, S/o. Kaliannan, Door No. 1/104, Kadhapalli Post, Namakkal Taluk & Namakkal District.

2. Sengottuvelu, aged 50, S/o. Chinnugounder, Door No. 5/10, N. Vellalapatti, Navani Village, Pudhucharttram, Namakkal Taluk, Namakkal District.

3. Sri Srinivasa Finance having office at 2nd Floor, R.S.R. Complex, Mudalaipatti, Namakkal Taluk & District, Represented by its Managing Director S. Sekar, aged 40, S/o. Subramaniam, residing at (D.No. 3/345, Veeranampalayam, Paramathi velur Taluk, Namakkal District—*Respondent's*

Notice is hereby given under Section 6 & 9 of the Provincial Insolvency Act. that the Petitioner has filed an Insolvency petition to adjudge the 1st respondent as an Insolvent and to vest the petition mentioned properties with Official Receiver Namakkal and the said petition stands posted to 18th October 2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*

(கடித எண். 1137/2023)

(I.P. No. 34/2022)

No.VI-3(a)/93/2023

R. Senthilkumar, aged 38, S/o. Raju, D.No. 8/32-87, Kattukottai, Thirumalaigiri Village, Sendamangalam Taluk, Namakkal District—*Petitioner*

*Versus*

1. Vijayalakshmi, aged 64, W/o. late Subramaniam, D.No. 250C3, Savadi Theru, Ramapuramputhur, Namakkal Town, Namakkal Taluk & Namakkal District.

2. Indirani, aged 45, W/o. Saravanan, D.No. 6/164A, West Street, Nallipalayam Village, Namakkal Taluk, Namakkal District—*Respondent's*

Notice is hereby given under Section 6 & 9 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the 1st respondent as an Insolvent, and to vest the petition mentioned properties with Official Receiver Namakkal and the said petition stands posed to 25-9-2023

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
Principal Subordinate Judge.

(சுயக் கணம். 1137/2023)

(I.P. No. 44/2022)

No.VI-3(a)/94/2023.

E. Devaraj, aged 65, S/o. Ettikkan, D.No. 11/60, Sellipalayam, Oruvandur Village & Post, Mahanur Taluk, Namakkal District—*Petitioner*

*Versus*

1. S. Subramani, aged 48, S/o. Sellappagounder, D.No. 383, Rasikomaripalayam Street, Mohanur Town, Namakkal District.
2. S. Shanmugasundaram, aged 59, S/o. Sellappa Gounder, D.No. 1/244E, Pillayar Nagar, Rasikomaripalayam Street, Mohanur Town, Namakkal District.
3. R.Sivaraju, aged 34, S/o. K.P. Rajendran, D.No. 47, Kulalar Street, Mohanur Town, Namakkal District.
4. Varadharajan, aged 55, S/o. R. Karuppanna Gounder, D.No.218A, Navaladian Koil Street, Mohanur Town, Namakkal District—*Respondent's*

Notice is hereby given under section 6 & 9 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the 1st respondent is an Insolvent, and the said petition stands posed to 4th October 2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
Principal Subordinate Judge.

(சுயக் கணம். 1137/2023)

(I.P. No. 43/2022)

No.VI-3(a)/95/2023.

Selvaraj, aged 52, S/o. Natesan, D.No.1/132, Perumal Kovil Theru, Sellappampatti, Namakkal Taluk, Namakkal District—*Petitioner*

*Versus*

1. Muthusamy, aged 58, NGK Complex, Kunichi Tower, Sandai Via, Salem Road, Namakkal Town, Namakkal District.
2. Sri Mahaganabathi Finance by rep its Partner Nataraj, Murugan Kovil Bus Stop Near, Salem Road, Namakkal Town, Namakkal District.
3. Selvarasu, aged 50, Kanna Vedding Cards Near, Paramathi Road, Namakkal Town, Namakkal District.
4. Thiruchendur Murugan Finance by rep by its Partner Prakash, Karuppannagounder Valavu, KKP Mill Opposite, Namakkal Town, Namakkal District.
5. Sabari Finance rep by its Partner Varutharaj, Thalambadi Road, Bommakuttai Medu, Namakkal Taluk, Namakkal District.
6. Sri Amman Finance rep by its Partner Raju, Bommakuttai Medu, Sellappampatti Post, Namakkal Taluk & Namakkal District.
7. Athavan Finance, by rep by its Partner Satheesh, Indian Bank Opposite, Bommakuttai Medu, Sellappampatti Post, Namakkal Taluk & Namakkal District.



8. Selvaganapathi Finance, rep by its Partner Satheesh, Sri Thiruchenduran Complex Bommakuttai Medu, Sellappampatti Post, Namakkal Taluk & Namakkal District.
9. Ramalingam, aged 60, D.No. 5/34B2, Vanarampatti, Avalnaickenpatti Post, Namakkal Taluk & Namakkal District—Respondent's

Notice is hereby given under Section 6, 7 & 10 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the petitioner is an Insolvent, and the said petition stands posed to 4-10-2023

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
Principal Subordinate Judge.

(சுயக் கணம். 1137/2023)

(I.P. No. 60/2022)

No.VI-3(a)/96/2023.

1. S.P. Sathish, aged 35, S/o. Pichamuthu, D.No.2/173, Thalambadi Village and Post, Namakkal Taluk, Namakkal District—*Petitioner*

*Versus*

1. S. Karthick, aged 38, S/o. Subiramaniam, D.No. 3/69/2, Kurichi Nagar, Mohanur Road, Namakkal Taluk, Namakkal District.
2. Subiramaniam, aged 65, D.No. 3/69/2, Kurichi Nagar, Mohanur Road, Namakkal Taluk, Namakkal District.
3. Sivakumar, aged 38, A.S. Pettai, Namakkal Town, Namakkal District.
4. M.Gowsick Kumar, aged 38, S/o. Muthusamy, D.No.6/1056, E.B. Colony, Paramathi Road, Namakkal Town, Namakkal District.
5. G. Gobi, aged 39, Govindaraj, D.No. 5/152B, Selliyayee Palayam, Karaikurichi Village, Namakkal Taluk.
6. K. Sellathurai, aged 47, S/o. Karuppan, D.No. 2/417, Pedall Thottam, Pappinaickenpatti, Namakkal Taluk
7. S.M. Suresh, Aged 41, S/o. Muthusamy, D.No. 7/151, Minnampalli Road, Naduppatti, Sellampampatti Village, Namakkal District.
8. K. Ravi, aged 36, S/o. Kandasamy, D.No. 7/24, Kandamapalayam, Mohanur Post, Namakkal Taluk, Namakkal District.
9. Eswari, aged 45, W/o. Nanappan, Govindampalayam, Puthuchathiram Post, Namakkal Taluk, Namakkal District.
10. Balaji, aged 36, S/o. Aruchalam, Murugan Kovil, Namakkal Town, Namakkal District.
11. K. Maheswaran, aged 41, S/o. Karuppannan, D.No. 7/34, Nallaiyappagoundampudur, Lathuvadi Village, Sanniyasi Karadu Post, Namakkal Taluk.
12. S. Elangovan, aged 37, S/o. Subiramani, D.No. 3/124B, Nadu Thottam, Vallipuram, Vallipuram Post, Namakkal Taluk, Namakkal District.
13. K. Rajkumar, aged 39, S/o. Karuppannan, D.No. 5/2, West Street, Nallipalayam, Namakkal Taluk.
14. R. Neelakandan, aged 55, D.No. 4/86A, Reddipatti Post, Anna Nagar, Reddipatti Village, Sendamangalam, Taluk, Namakkal District.
15. Chinnadurai, aged 35, S/o. Nalliappan, D.N. 1/34, Kilakuttai, Kalangani Post, Namakkal Taluk.
16. M. Sellam, Aged 65, Pommakuttai Medu Bus Stop Near, Namakkal Taluk.
17. Sureshkumar, aged 48, Jeyamurugan, Finance by rep its Managing Partner, D.No. 113, KKP Building, Salem Main Road, Namakkal Town, Namakkal District.
18. V. Kandasamy, aged 45, S/o. Varathappan, D.No. 4/335, Pommakuttai Medu, Sellappam Patti Post, Namakkal Taluk.
19. B. Manikandan, aged 38, Anbu Nagar -3, Salem Road, Namakkal Town, Namakkal District.

20. K. Jeevanandham, aged 39, S/o. P. Kandasamy, D.No. 7/24A, Mohanur Post, Namakkal Taluk.
21. D. Senthil Kumar, aged 39, S/o. Dharmalaingam, D.No. 558/C, Pandiyan Hotel Backside, Salem Road, Namakkal Town, Namakkal District.
22. S. Baskaran, aged 38, S/o. R. Subbaiya, D.No.3/8, West Thottam, Thathampatti Road, Kondamanaickenpatti Village, Sendamangalam Taluk, Namakkal District.
23. P. Arun, S/o. Periyasamy, D.No. 7/70, Perumapalayam, Muthukkapatti Village, Sendamangalam Taluk, Namakkal District.
24. P. Thulasi, aged 62, W/o. Periyasamy, D.No. 2/16, Naduppatti, Veesanam Post, Namakkal Taluk, Namakkal District.
25. J. Jothi, aged 37, W/o. Jeevanandham, D.No. 7/24A, Kandamapalayam, Mohanur Post, Namakkal Taluk, Namakkal District.
26. S. Vijayalakshmi, aged 58, W/o. P. Selvaraj, D.No. 44/78, Vellalar Theru, Pothanur Post, Paramathi Velur Taluk, Namakkal District.
27. Muthukumar, aged 39, S/o. Sellappan, D.No. 9/61, Veppa Natham, Vasantha Puram Post, Namakkal Taluk, Namakkal District.
28. B. Anandh, aged 40, S/o. B.A. Balasubramanian, D.No. 5/265, Teachers Quarters, Mohanur Road, Namakkal Taluk, Namakkal District.
29. P. Subitha, aged 36, D/o. K.R. Palanistry, D.No. 3/69/2, Kurinchi Nagar, Mohanur Road, Namakkal Taluk, Namakkal District.
30. P. Prabu, aged 40, S/o. Paramasivan, D.No. 32, Vembadi Muniappan Kovil Theru, R. Puthupatti Village, Rasipuram Taluk, Namakkal District.
31. N. Jeyalakshmi, aged 55, W/o. Neelakandan, D.No. 4/86/A, Reddipatti, Anna Nagar, Reddipatti Village, Sendamangalam Taluk, Namakkal District.
32. S. Santhi, aged 38, W/o. Suresh, D.No. 7/151, Minnampalli Road, Naduppatti, Sellappampatti Village, Namakkal District.
33. K. Mani, aged 58, S/o. Kaliyanna Gounder, D.No. 7/110, Kandamapalayam, Mohanur Post, Namakkal Taluk, Namakkal District.
34. K. Kanagaraj, aged 38, S/o. Krishnan, D.No. 3/62, Periyakadu, Pillur, Pillur Post, Paramathi Velur Taluk, Namakkal District.
35. S. Saranya, aged 36, D/o. Subiramani, D.No. 6/132, Moongilpatti, Ariyur Village and Post, Mohanur Taluk, Namakkal District.
36. R. Sangeetha, aged 42, W/o. Raja, D.No. 3/44, Sellappampatti Post, Namakkal Taluk.
37. G. Selvakumar, aged 40, S/o. Ganesan, D.No. 6/149, Kandamapalayam, Konoor Post, Namakkal Taluk, Namakkal District.
38. K. Vinayagam, LK Auto Consulting & Finance NVK Complex, Murugan Kovil Bus Stop Near, Salem Road, Namakkal Taluk, Namakkal District.
39. G. Raja, aged 47, S/o. Ganesan, D.No. 3/44, Sellappampatti, Mariamman Kovil Theru, Sellappam Patti Post, Namakkal Taluk, Namakkal District.
40. V. Aruldass, aged 40, S/o. Veerappan, D.No. 7/29, Nalliyankattu Puthur, Lathuvadi Village, Sanniyasi Karadu Post, Namakkal Taluk, Namakkal District—*Respondents*.

Notice is hereby given under Section 10 & 13 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the petition is Insolvent, and to vest the petition mentioned properites with Official Receiver Namakkal and the said petition stands posed to 9-10-2023.

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*

(சுடித எண். 1137/2023)

(I.P. No. 19/2020)

No.VI-3(a)/97/2023.

Kumaresan, aged 48, S/o. Periyasamy, D.No. 2/1, East Street, Kandasamy Pudur, Kokkalai, Tiruchengode Taluk & Namakkal District—*Petitioner*

*Versus*

1. Balasubramanian, aged 50, S/o. Late. Rasu, D.No. 6/286, Trichy Main Road, Namakkal Taluk & Namakkal District.
2. Kiran, aged 21, S/o. Late. Balasubramanian, D.No. 6/286, Trichy Main Road, Namakkal Taluk & Namakkal District.
3. Mohan Arunagiri, aged 48, S/o. Late Rasu, D.No. 7/98, Aliyapuram Tenpaguthi, Elurpatty Village Majara, Thottiyam Taluk & Trichy District.
4. Sagunthala, aged 70, W/o. Late Rasu, D.No. 7/98, Aliyapuram Tenpaguthi, Elurpatty Village Majara, Thottiyam Taluk & Trichy District.
5. Sekar, aged 45, S/o. Raju, D.No. 6/94, North Street, Elurpatty Village, Thottiyam Taluk & Trichy District.
6. Dhanalakshmi, aged 56, W/o. Kamalraj, D.No. 6/94, North Street, Elurpatty Village, Thottiyam Taluk & Trichy District—*Respondent's*.

Notice is hereby given under Section 9 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the 1st Respondent as Insolvent, and to vest the petition mentioned properites with Official Receiver Namakkal and the said petition stands posed to 4-10-2023

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*

(சுடித எண். 1137/2023)

(I.P. No. 1/2023)

No.VI-3(a)/98/2023.

V. Saravanan, aged 45, S/o. Vijaya Ragavan, D.No. 8/16, Periyavepanatham, Vasanthapuram Post, Namakkal Taluk & Namakkal District—*Petitioner*

*Versus*

1. M. Varutharaju (Debtor) aged 48, S/o. Muthan, D.No. 3/184, Komaragoundanur, Marurpatti Post, Avalnaickenpatti Village, Namakkal Taluk and District.
2. V. Dhivyasri, aged 22, D/o. M. Varudaraju, D.No. 3/184, Komaragoundanur, Marurpatti Post, Avalnaickenpatti Village, Namakkal Taluk and Namakkal District.
3. M. Balu, aged 42, S/o. K. Muthan, D.No. 3/184, Komaragoundanur, Marurpatti Post, Avalnaickenpatti Village, Namakkal Taluk and District.
4. B. Ramesh Babu, aged 34, S/o. M. Balu, D.No. 3/184, Komaragoundanur, Marurpatti Post, Avalnaickenpatti Village, Namakkal Taluk and District.
5. Minor.B. Akshaya, aged 16, D/o. M. Balu, Represented by her Guardian Father Balu, S/o. Muthan, D.No. 3/184, Komaragoundanur, Marurpatti Post, Avalnaickenpatti Village, Namakkal Taluk and District.
6. R. Vinothini, aged 22, D/o. Ranganathan, Door. No. 4/38, Middle Street, Nallipalayam, Nallipalayam Village, Namakkal Taluk, Namakkal District—*Respondent's*.

Notice is hereby given under Section 6 & 9 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the 1st respondents as Insolvent, and to vest the petition mentioned properies with Official Receiver Namakkal and the said petition stands posed to 10-10-2023

Namakkal,  
15th September 2023.

G. KRISHNAN,  
*Principal Subordinate Judge.*